[11th November 1965

திரு. து. ப. அழகமுத்து : தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தின் முக்கியத்துவத்தை உத்தேசித்து, அதை தேசிய நூல் நிலையமாக மாற்றுவதற்கான திட்டத்தை இனிமேலாகிலும் சர்க்கார் மேற்கொள்ள முற்படுமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : இந்த நூல் நிலையத்தின் முக்கியத்துவத்தை சர்க்கார் நன்றாக உணர்ந்திருக்கிறது. அதை எவ்வாறு பராமரிப்பது, மேலும் எவ்வாறு விஸ்தரிப்பது என்பதில் பரிபூரண கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு மேலே தேசிய நூல் நிலையம் என்று ஒரு பெயர் கொடுப்பதிலே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. மத்திய அரசாங்கம் சில திட்டங்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் திட்டங்களினால் இந்த நூல் நிலையத்திற்கு என்னென்ன பலன் கிடைக்குமோ அதிலும் அரசாங்கம் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும்.

புலவர் கா. கோவிந்தன் : இந்த நூல் நிலையத்தில் பழைய அருமையான நூல்கள் பல இருக்கின்றன. அந்த நூல்களைப் படிக்க வேண்டுமென்றால், எல்லோரும் அங்கே போய் படிப்பது என்பது முடியாது. ஆகையால் அந்தப் புத்தகங்களை அச்சடித்து மக்களுக்கு வழங்க உத்தேசம் உண்டா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : அவ்வாறு ஆண்டு தோறும் அச்சிடப்பட்டு பல பிரசுரங்கள் வெளி வந்திருக்கின்றன.

திரு. ப. உ. சண்முகம் : அப்படி வெளியிடப்படுகின்ற புத்தகங்களின் விலை ரொம்பவும் கூடுதலாக இருக்கிறது. ஆகவே, அந்த புத்தகங்களின் விலையைக் குறைப்பதற்கு அரசாங்கத்திற்கு உத்தேசம் உண்டா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : அதைப்பற்றி என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை. இந்தப் புத்தகங்கள் அதிகமாக விற்பனை ஆவதில்லை. அதிகமாக விற்பனையானால், இன்னும் அதிகமான பிரதிகள் போடலாம், அச்சு செய்வதற்கான செலவு குறையும். இப்பொழுது அச்சிடுவதற்கான செலவைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு தான் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அடிஷனல் லேபர் கோர்ட்

* 466 கேள்வி.—**திரு. ஆ. தங்கவேலு :** கனம் முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) சென்னையில் உள்ள அடிஷனல் லேபர் கோர்ட் மூடப்பட்டது உண்மையா ?

(இ) ஆம் எனில், அதன் காரணங்கள் என்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (*a*) Yes.

(*b*) Since the constitution of the additional Labour Court at Madras with effect from 11th September 1964, it had disposed of 203 out of 227 cases transferred to it from the Labour Court at

11th November 1965]

Madras, thus achieving a considerable reduction in the pendency of cases before the Labour Court at Madras. The additional Labour Court was therefore abolished, as recommended by the High Court on the expiry of its period of sanction of six months, on 10th March 1965.

திரு. ஆ. தங்கவேலு : இந்த லேபர் கோர்ட்டு நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள். சென்ற ஆண்டில் மட்டும் நான்கு முறை மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டில் லேபர் கோர்ட்டு அடிஷனல் ஜட்ஜு பதவியேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. நேற்று அவரை மாற்றிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அடிக்கடி இப்படி நீதிபதிகள் மாற்றப்படுவதால், வழக்குகள் ஏராளமாக பெண்டிங்காக இருந்து, அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீதிபதிகள் மாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிடுமா ?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : உயர் நீதி மன்றத்தினர் அவசியம் என்று கருதுகிறபொழுது தான் இந்த நீதிபதிகள் மாற்றப்படுகிறார்கள்.

தமிழ் வகுப்புகள்

* 467 கேள்வி.—திரு. கே. ஏ. மதியழகன் : கனம் முதல் அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாத அரசாங்க ஊழியர்களுக்கு தமிழில் அறிவாற்றல் பெற வேண்டி வகுப்புகள் நடத்தப்படுவது உண்மையா ?

(இ) ஆம் எனில், எங்கெங்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (a) Yes.

(b) The instruction classes are being conducted in the following places :—

1. Madras City.
2. Ambattur.
3. Red Hills.
4. Avadi.
5. Thiruvannamalai.
6. Vellore.
7. Ranipet.
8. Cuddalore.
9. Tiruchirappalli.
10. Tirunelveli.
11. Dindigul.